

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1,431 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ்-இன் தடுப்பூசி விநியோகமானது மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது: கடந்த வாரத்தில், 827,000-க்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நியூ சவுத் வேல்ஸ்-இல் முன்வந்துள்ளனர். மக்கள் தொகையில் 70% ஆனோர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெறும் எமது இலக்கை, அக்டோபர் நடுப்பகுதி அளவில் எங்களால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையை இது எமக்கு அளிக்கிறது. உங்களது தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து nsw.gov.au-இல் அவசரமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ▶ உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். முடிந்தவரை வீட்டிலேயே தங்கியிருப்பதும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுமே உங்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கக்கூடியவை ஆகும்.
- ▶ எங்கள் மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள உதவும், பொது மருத்துவர்கள் (ஜி.பி), மருந்தாளர்கள் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரப்பிரிவினர் (NSW Health) ஆகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
- ▶ பெரும்பாலான புதிய நோய்த்தொற்றாளர்கள், பரந்த மேற்கு சிட்னி (Greater Western Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (South West Sydney) ஆகிய பகுதிகளில்தான் உள்ளனர். பொதுச் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதற்கும், பரிசோதனையைச் செய்து கொள்வதற்கும், அத்துடன் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கும் நன்றி. பரந்த சிட்னியில் (Greater Sydney) அதிகூடிய கவலைக்கிடமான இடங்களாக, ஓபர்ன் (Auburn), கில்்ட்ஃபோர்ட் (Guildford), மெரிலாண்ட்ஸ் (Merrylands), கிரீனேக்கர் (Greenacre), பாங்க்ஸ்டவுன் (Bankstown) மற்றும் லிவர்பூல் (Liverpool) ஆகியவை உள்ளன.
- ▶ பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் (regional NSW) மேலதிகமான புதிய நோய்த்தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். நீங்கள் பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயவுசெய்து தொடர்ந்தும் முன்வாருங்கள்.

- ▶ பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வந்த 154,000 மக்களுக்கும் நன்றி. உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலும்கூட, அல்லது நோய்த்தொற்றாளர் ஒருவருடன் நீங்கள் தொடர்புபட்டு இருந்திருந்தால், அதிலும் குறிப்பாக கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்ட, ஆனால் நாம் அறிந்தவரை நோய்த்தொற்றாளர்கள் இன்னும் உருவாகாத, பின்வரும் பகுதிகளில் இருப்பவராக இருந்தால், தயவுசெய்து பரிசோதனையை உடனடியாகச் செய்துகொள்ளுங்கள்: ஜிண்டாபைன் (Jindabyne), கூமா (Cooma), பேகா (Bega), போமடெரி (Bomaderry), வோஹோப் (Wauchope) மற்றும் பிளேய்னி (Blayney).
- ▶ இந்த நேரம் எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் அறிவோம், குறிப்பாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கின்றன, அத்துடன் வீட்டுக் கல்வியை மேற்கொள்கின்றன. உங்கள் சொந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பேசுங்கள், அத்துடன் தேவைப்பட்டால் ஆலோசனையைப் பெறுங்கள்.
- ▶ இன்னும் கடினமான நாட்களை நாம் எதிர்நோக்கக்கூடும், ஆனால் நம் மாநிலத்திற்கும் நமது தேசத்திற்கும் ஆதரவளிக்க, நாம் ஒன்றாகச் செயற்பட வேண்டும்.